


திருவாறு தீவிய பிரபந்தத்
தீருவேங்கடப் பாசுராங்கள்



டாக்டர் பொன். செல்வராஜன்

தீருமலைதீருப்பதி தேவஸ்தான வெளியீடு
தீருப்பதி

அழக்வார் தீவ்ய பிரபந்தத் திருவேங்கடப் பாசுரங்கள்

தொகுத்தவர் :

டாக்டர் பென். சௌராஜன், எம்.ஏ., பிஎ.ஏ..
தமிழ்ப் பேராசிரியர் (ஒய்வு)
திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி-2.



திருமலைதிருப்பதி தேவஸ்தான வெளியீடு
திருப்பதி

2008

**ALWAR DIVYA PRABANDHA
TIRUVENGADA PASURANGAL**

BY

Dr. P. SOWRIRAJAN, M.A., Ph.D.,

**T.T.D. Religious Publication Series No. 4
(Under Alwar Divya Prabandha Project)**

© All Rights Reserved

First Edition : 1991

Reprint : 2008

Copies: 2,000

Published by:

**Sri K.V. Ramanachary, I.A.S.,
Executive Officer,
Tirumala Tirupati Devasthanams,
Tirupati.**

Printed at :

**T.T. Devasthanams Press,
Tirupati.**

அணிந்துறை

உகர்த்து உயிர்கள் உய்யும் பொருட்டு வேதம், உபநிடதம், இதிகாசம் புராணம் எனப் பல நூல்களை ஆண்வித்தான். திருமால், மேலும் அவதாரம் பல தானே செய்தான். அவையும் போதாதென்று மானைக்காட்டி மானைப் பிழிப்பாரைப் போலத்தம் அம்சங்களாக ஆழ்வார்கள் பன்னிருவரை இந்நிலவுலகில் அவதரிக்கச் செய்தான். அந்த ஆழ்வார்கள் அனைவரும் திருமால் தந்த பக்தியாகிய ஞான வெள்ளத்தில் ஆழங்கால்பட்டு அவனை அநுபவித்தனர். அந்த அநுபவம் பொங்கிப் பெருகிப் பாசுரங்களாக வழிவெடுத்தன. அவை திருமால் தம் பரத்துவத்தையும், திருக்கல்யாண குணங்களையும், அவர்க்குப் பணி செய்யும் அடிமைத் திறத்தையும், அடியார்களின் சிறப்பையும், பக்திப் பாங்குகளையும் எடுத்துரைப்பன. அவையனைத்தும் நாதமுனிகள் என்னும் ஆசார்யரால் தொகுக்கப்பெற்று நாலாயிர தில்ய ப்ரபந்தம் எனப்பெயர் பெற்றது. அவற்றுள் இருநூற்று இரண்டு பாசுரங்கள் திருவேங்கடமுடையானைப் பற்றியன. அவற்றை அருளியவர்கள்; பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், குலசேகரப்பெருமாள், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் ஆண்டானும் ஆவர்.

இவ்வாழ்வார்கள் திருவேங்கடமுடையானுக்குச் செய்த மங்களாசாசனப் பாசுரங்களை திருமலைக்கு வருகைத்தரும் பக்தர்கள் பாராயணம் செய்து, பாடிப்பரவி ஆழ்வார் வழியில் திருவேங்கடமுடையான் அருட்பேற்றுக்கு ஆளாதல் வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது அப்பாடல்களைக் கொண்டு திகழும் இக்கையடக்க நூலினை தி.தி. தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

கே.வி. ரமணாச்சாரி, ஐ.ஏ.எஸ்.,
செயலாட்சித்தலைவர்
தி.தி. தேவஸ்தானம், திருப்பதி.

திருப்பதி.

20-2-08.

முதலாழ்வார்கள் - மூவர் பொய்கையாழ்வார்



பொய்கையாழ்வார், புதுத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஒரே காலத்தவர். இராமர், இலக்குமணன், பரதர் போல் அடுத்தடுத்து ஒரே மாதத்தில் அவதரித்தவர் களாவர். தீருக்கோவலூர் மருகண்டு முனிவருடைய ஆச்சரமத்தில் கிடைக்கழியில் மழை நாள் முன்னிரவில் மூவர்க்கும் தீருமால் ஒரு சேரக்காடசி தந்தருளினார். மூவர் சேர்த்தியால் உற்ற தீருமால் சோபையைக் கண்டு ஆழ்வார்கள் அநுபவித்து அந்தாதி பாடியருளினார்கள். பொய்கையாழ்வார், காஞ்சிபுரத்தில் சொன்னவண்ணம் செய்த பெருமான் சந்நிதிக்கு வடப்பறம் உள்ள பொய்கையில் மலர்ந்த தாமரை மலரில் ஜப்பசி மாத தீருவோணத்தில் அவதரித்தார். இவர் தீருமாலின் பாகுசஜன்யம் அம்சமாவர்.

இவர் அருளியது முதல் தீருவந்தாதி என்னும் பிரபந்தமாகும். தீதில் பத்துப்பாசுரங்கள் மானிடரின் வினைகள் அனைத்தையும் தீர்த்து அருள் செய்யும் தீருவேங்கடவனின் தீரத்தையும், தீருவேங்கடமலையின் அழகையும் பாடுபொருளாகக் கொண்டன.

புதுத்தாழ்வார்

இன்று மகாபலிபுரம் என்று வழங்கப்பெறும் தீருக்கடன் மல்லையில் பந்தலில் படர்ந்திருந்த குருக்கத்திக் கொழியீன்ற மலர் ஒன்றில் ஜப்பசி மாத



அவிட்டத்தில் அவதரித்தவர் புத்தாழ்வார் ஆவர். இவரைத் திருமாலின் பஞ்சாயதங்களுள் ஒன்றாகிய கௌமோதகி என்னும் கணதயின் அம்சமாக ஆன்றோர் கொள்வர்.

இவர் தாம் திருமால் பக்தியில் பெற்ற அநுபவத்தை இரண்டாந்திரவந்தாதியாக அருளிச்செய்துள்ளார். அதன்கண் அமைந்துள்ள பாசுரங்களில் ஒன்பது, திருவேங்கடவனின் சுவாமித்துவத்தையும், திருமலையின் பொலிவையும் எடுத்துரைக்கின்றன.

பேயாழ்வார்

திருவல்லிக்கேணிக்கருகில் தீகழும் மைலாப்பூரில் ஒரு கிணற்றில் மரர்ந்த செவ்வல்லி மலரில் ஐப்பசி சதயத்தில் அவதரித்தவர் பேயாழ்வார். இவர் திருமாலின் பஞ்சாயதங்களுள் ஒன்றான நாந்தகம் என்னும் வாளின் அம்சமாவர். திருமால் பக்தியில் ஆழங்காண்பட்டுத் தம்மை மூந்து ஆடிப்பாடு அலங்கோலமாகப் பேய்போல தீரிந்தமையானும், பேயாழ்வார் என்று அழைக்கப்பட்டார். இவர் பாடியருளியது மூன்றாந் திருவந்தாதி. இதில் பத்தொன்பது பாசுரங்கள் திருவேங்கடவனை நினைத்து பாடப்பெற்றன. திருவேங்கடவனின் பரத்துவ நிலை, அவதார நிலை ஆகியவற்றின் பொருண்மையாக இவை அமைந்துள்ளன. இதில் திருமலையின் இயற்கை ஏழினும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.



திருமழிசையாழ்வார்

இவர் பார்க்கவ முனிவரின் புதல்வர். கைத்தீங்கள் மக நடசத்திரத்தில் திருமழிசையில் அவதரித்தார். பகவத்ஸங்கல்பத்தால்



பார்க்கவ முனிவர் கனகாங்கி என்னும் கட்டழகீ பால் காழற்று அதன் காரணமாகப் பிறந்தவர் இவர். பிண்டளுபமாகப் பிறந்த அக்குழந்தையை அருகிருந்த பிரப்பம்புதர் ஒன்றில் ஏறிந்துவிட்டுத் தன்னுலகு எய்தினாள். பிரப்பம் புதரில் ஏறியப்பட்ட முனிகர்ப்பமான பிண்டம் விரைவிலேயே ஓர் ஆண் குழந்தை வழவமாகி உயிர்பெற்று பசி தாகத்தாலே அழுகொண்டிருக்க. அத்தலத்தில் இருக்கும் ஜகந்நாதப்பெருமாள் பிராட்டிஷ்டுன் காட்சி தந்து கீக்குழந்தையைத் தேற்றினார். பெருமாள் மறைந்தவுடன் அழுகை மறுபடியும் தொடர. அக்குரல் கேட்டு. அங்குப் பிரம்பு அறுக்க வந்த திருவாளன் என்பான். அக்குழந்தையை எடுத்துக்கொண்டு தன் மனைவியான பங்கயச் செல்வியிடம் கொடுத்தான். பின்னைப்பேறின்றி வருந்திக் கொண்டிருந்த அவள் பேரன்போடு கிறைவன் தந்தருளிய குழந்தை இது எனத்தொழுது அக்குழந்தையை வளர்த்தாள்.

பின்னர் நீண்டகாலம் இவர் யோகத்தில் இருந்தார். பேயாழ்வாரைக் காணும் பேறு பெற்றார். அவரது அருள் பெற்று திருமால் பக்தரானார். சிவபிரான் இவரது பக்தியை மெச்சி, பக்திஸூர் என்ற விருதை அளித்தார்.

இவர் சீடன் கணிகண்ணனுக்காக திருவெஃகா எம்பெருமான் ஆழ்வார் சொன்னவண்ணம் செய்தமையால், அப்பிரானுக்கு ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்ற சீற்படிப் பெயர் கூட்டணார். இவர் பாழியருளிய பாசுரங்கள் இருநூற்றுப் பதினாறு. அவை திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என கிரண்டு பிரபந்தங்களாய் தீவ்ய ப்ரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பதினான்கு பாசுரங்கள் திருவேங்டவனைப் பற்றிப் பேசுவன. இவை

தீருவேங்கடத்து உறையும் செல்வனைப் பற்றியும்,
அவன்.நிலை நின்று தீருக்கும் தீருமலையின்
எழிலைப் பற்றியும் கியம்புவன்.



நம்மாழ்வார்

ஆழ்வார்கள் அனை
வரையும் அவயவங்களாகக்
கொண்டவராய். தான்
அவயவியாய்ச் சீறப்பு

பெற்றவர் நம்மாழ்வார். தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள தீருநகரி என்னும் தீருக்குருக்கரில் வேளாள வருணத்தில் தீருமாலுக்கே தொண்டு புண்டு ஒழுகும் குலத்தில், காரியார் உடைய நங்கை ஆகியோர்க்குப் பிறந்தவர் நம்மாழ்வார். இவர் வைகாசித் தீங்கள் விசாக நடசத்திரத்தில் அவதரித்தார். இவரை சேனை முதலியார் எனப்பெறும் விஷவக்ஞோரின் அம்சமாகக் கூறுவர். பொலிந்த நின்ற பிரான் (ஆதிநாதர்) தீருக்கோயில் புளிய மரத்தழியில் குழந்தைப் பருவம் தொடங்கி பதினாறு வயது வரை வாய் தீரவாமல் தீருந்தார். அப்போது மதுரகவியாழ்வார் இவரைச் சுந்தித்து வாய்த்தீருக்கலைவத்து இவரது சீட்ரானார். எம்பெருமானது குந்து நிலைகளான பரமபதத்தில் தீருக்கும் தீருப்பு. வியூஹ மூர்த்திகள், விபவ மூர்த்திகள், அந்தர்யாமி எம்பெருமான். அரச்சாவதார எம்பெருமான்கள் ஆகியோர் ஆழ்வாருடைய நெஞ்சென்னும் உட்கண்ணுக்குச் சேலை காட்டனர். இவற்றை அனுபவித்து, அவ்வநுபவத்தாலுண்டான பக்தி உள்ளடங்காமல் வழிந்து தீருவிருத்தம், தீருவாசிரியம், பெரிய தீருவந்தாதி. தீருவாய்மொழி என்னும் நான்கு ப்ரபந்தங்களாக வெளிப்பட்டது.

தீருவிருத்தத்தில் எட்டு பாசுரங்களும், பெரிய தீருவந்தாதீயில் ஒரு பாசுரமும், தீருவாய்மொழியில் முப்பத்தைந்து பாசுரங்களும் தீருவேங்கடவனைப் பற்றி பேசினவையாகும். இவற்றில்,

தீருவாய்மொழியிலுள்ள இரண்டு பதிகங்களில் நம்மாழ்வார்க்கு தீருவேங்கடவனின் வாத்ஸல்ய (தூயன்பு) குணம் காப்பக்கொடுத்து அறியற்பாலதாகும். தனிப்பாசுரங்களாக அமைந்த பதின்மூன்று ஆழ்வாருக்கும் தீருவேங்கடவனுக்குமுள்ள அழியாத தொப்பையும் அவன் கல்யாண குணங்களையும் போற்றி அமைகின்றன.

தீருவீருத்தத்தில் அமைந்த எட்டுப் பாசுரங்களும் அகப்பொருள் துறையில் அமைந்து நாயகி-நாயக பாவனையைச் சொல்லுவதாகும். தீருமாலைக் காதலிக்கும் பராங்குச நாயகியாகிய நம்மாழ்வாரின் பாரிப்பு இப்பாசுரங்களில் புலப்பட்டு நம்மையும் அவனுக்கு உரியவர்களாக உருவாக்கும் பாங்குடையன.

பெரிய தீருவந்தாதியில் கிடம்பெற்ற பாசுரம் ஆழ்வாரது உள்ளத்துறையும் தீருவேங்கடவன் நிலையை உரைப்பதாகும்.

தீருவாய்மொழியில் ‘ஓழிவில் காலமெல்லோம்’ என்ற பதிகத்தில், ஆழ்வாரே! நம்மோடு பரிமாறுவதற்கு இப்பிறப்பு தடையில்லை. உம்மை அழைமை கொள்வதற்காகவன்றோ தீருவேங்கடமையையில் நிற்கிறேன். அங்கு வந்து அழைமை செய்து வாழுமோமே என்று கூறித் தீருவேங்கடவன் தன் நிலையைக் காட்ட. அவரது தீருவுடிகளில் எல்லா அழைமகளையும் செய்ய வேண்டும் என்று பாரிக்கிறார் ஆழ்வார்.

‘உலகமுண்டபெருவாயா’வில் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு ஆழ்வார் தீருவேங்கடவனைச் சுரணம் அடைகிறார்.

குலசேகராழ்வார்

குலசேகர ஆழ்வார் கொல்லிநகர் என்னும் தீருவஞ்சிக்களத்தில் (கேரள நாடு) மாசித்தீங்கள் புனர்வச நடசத்தீரத்தன்று தீருமாலின் கெளாஸ்துப ரத்தினத்தின் அம்சமாய்



தோன்றினார். இவர் தந்தை கோழிக்கோட்டரசன் தற்பெருமூலர். தாய் சேர இளவரசி நாதநாயகி. இராமபிரானிடத்து பொரும் ஈடுபாடு கொண்டவர் இவர். தீருமால் அடியார்களின் புனிதத்தன்மையைப் பாம்பிட்ட குடத்தில் கையிட்டு நிலைநிறுத்தினார். இவர் ஆங்காங்கு தீவ்ய தேசத்து எம்பெருமான்களை அநுபவிக்கும் போது. அவ்வநுபவத்தால் உண்டான ஆனந்தம் உள்ளடங்காமல் அனைவரும் அநுபவித்து உய்யலாம்படி வெளியிட்ட ப்ரபந்தம் பெருமாள் தீருமொழியாகும். முகுந்தமாலை என்னும் பெயருடன் வடமொழியில் அமைந்துள்ள அற்புதமான ஒரு துதிநால் இவர் இயற்றியதாகச் சொல்லப்படுகிறது. பெருமாள் தீருமொழி நூற்றைந்து பாசுரங்களைக்கொண்டு பத்துத் தீருமொழிகளாக அமைந்துள்ளது. அவற்றுள் ஊனேறு செல்வத்து எனத்தொடங்கும் நான்காம் தீருமொழியில் பதினொரு பாசுரங்களும் தீருவேங்கடவனைப் பற்றியன. கலியுக வரதன் ஏழுமலையைப்பன் வாசம் செய்யும் தீருமலை சம்பந்தமே இந்த உடல் பிறவிப் பிணிக்கு மருந்து என உணர்த்துவன் அவை. எனவே ஏதேனும் ஒரு சம்பந்தம் தனக்குத்

தீருமலையோடு ஏற்படுத்தித் தருமாறு
தீருவேங்கடவனை வேண்டுகீரார் ஆழ்வார்
இத்தீருமொழியில்.



பொய்யாழ்வார்

தமிழகத்தின் தென்பால் ஸ்ரீவிஜவி புதுதூர் என்னும் வைணவத்தலம் உள்ளது. அங்கு வேயர் குலத்தவராகிய முகுந்தப்பட்டர் பதுமவல்லி என்பார்க்கு ஆனித்திங்கள் ஈவாதியில் அவதரித்தவரே பொய்யாழ்வாராவர். இவரைக் கருடனின் அம்சமாகக் கூறுவர். இவர்தம் இயற்பெயர் விஷ்ணுசித்தர் என்பதாகும். நாராயண

னுக்கே பல்லாண்டு பாடியவராதவின் ஆழ்வார்களுள் இவர் பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றார். மதுரையில் பாண்டியன் அவையில் சமயவாதிகளை வென்று எல்லாம் தோன்றவும் எல்லாம் நிறைவூறவும். எல்லாம் ஒன்றவும் காரணமான பரம்பொருள் நாராயணனே என்று நினைநாட்டினார். ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையுமிவரே. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்திரசாயிக்குப் பூமாலை தொடுத்துக் கொடுப்பதைத் தம் பணியாகக் கொண்டவர். இவர் பாடியன் 473 பாசுரங்கள். அவை பெரியாழ்வார் தீருமொழி எனப்படும். மங்களாசாசனமாக அமைந்த தீருப்பல்லாண்டும் பெரியாழ்வார் தீருமொழியில் இடம் பெற்றுள்ளது. அவற்றுள் ஏழு பாசுரங்கள் தீருவேங்கடவணுக்கு உரியன. இவ்வேழு பாசுரங்களும் தீருவேங்கடவணை இராமனாகவும் கண்ணனாகவும் கருதிப் பாடினவையாகும்.



திருப்பாணாழ்வார்

தீருவரங்கத்துக்கு அருகிலுள்ள காவிரித் தென்கரையில் அமைந்துள்ள உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணியில் குழந்தையில்லாத பாணர் ஒருவர்க்கு நெல்வயலில் கிடைக்கப்பெற்றவர் தீருப்பாணாழ்வார். பாணர் குலத்தில் வளர்ந்தமையால் தீருப்பாணாழ்வார் என்று அழைக்கப்பட்டார். தீருமாலின் ஸ்ரீவத்ஸம் என்னும் மறுவின் அம்சமாக இவரைக் குறிப்பிடுவேர். தாம் தாழ்ந்த குலத்தில் வளர்ந்தமையை எண்ணிக் காவிரிக்கரையில் நின்றவாறு தீருவரங்கத்தை நோக்கி, யாழ் மீட்டி அரங்கனைப் பாடியதால் அவனருளுக்கு இலக்கானார். அரங்கன் கனவில்

கட்டளையிட்டபடியே லோகாசாரங்க முனிவர் பாண் பெருமானைத் தன் தோளின் மேலே ஏற்றிக்கொண்டு அரங்கன் முன்னே நிறுத்த. ஆழ்வாரும் அரங்கன் தீருமேனியை தீருவடி முதல் தீருமுடி வரை அநுபவித்துச் சேவித்து அமலனாதி பிரான் என்ற ப்ரபந்தத்தை அருளினார். அதில் இரண்டு பாசுரங்களில் தீருவேங்கடவனைப் பற்றி கூறியுள்ளார். தீருவேங்கடவனே தெற்கு வாசல் வழியாக வந்து அரவனைத்துயின்று அரங்கனாயினான் என்றும், வானவர்கள் சுந்தி செய்ய நின்றவன் என்றும் போற்றியுரைப்பர்.



தீருமங்கையாழ்வார்

தீருவாலி தீருநகரி என்னும் திவ்யதேசத்திற்கு அருகிலுள்ள தீருக்குறையலூரில் தீருமாலின் சாரங்கம் என்னும் விஷ்ணுதனுசின் அம்சமாய் அவதரித்தவர். இவர் பிரக்கும் போதே நீலமேக வண்ணனான கண்ணன் போலே கருமை நிறமுடையராய் தீருந்ததால் இவரது தந்தை இவருக்கு 'நீலன்' என்ற பெயர் இட்டார். சோழ மன்னருக்கு உதவி புரிந்து தீருமங்கை நாட்டிற்கு மன்னராய் வாழ்ந்து வந்த நாளில் குழுதவல்லி என்னும் தேவலோக நங்கையிடம் காதல் கொண்டார். அவன் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வருட காலம் தீனாந்தோறும் ஆயிரம் ஸ்ரீ வைஷ்ணவர்க்கு அமுது செய்வித்து அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தையும் ப்ரசாதத்தையும் ஏற்று வாழ்ந்து வரலானார். இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில் தீருமங்கைமன்னன் வறுமையுற்றார். எனினும் சௌன்னசௌல் தவறக்கூடாமையால், வழிப்பறி செய்து தன்

நோன்பைக் காத்து வரலானார். இவர்க்கு அருளத் தீருவுள்ளம் கொண்ட எம்பெருமான் மணவாளனாகப் பிராட்டியுடன் வழியில் வர. அவர்களை ஆழ்வார் வணங்கத் து ஆபரணங்கள் அனைத்தையும் கவர்ந்த கொண்டு, மணவாளன் காலில் அணிந்த கண்ணயாழியை பற்களாலே கழுத்தும் வாங்க முழியாமல் போகவும். பறித்த பொருள்கள் எடுக்கமாட்டாமல் கணக்கவும், நீலன், என்ன மந்திரம் செய்தாய் என்று கேட்க அம்மந்திரத்தை ஆழ்வார்க்கு உடபதேசம் செய்வதாக அவரை அருகில் அழைத்து தீருச்செனியில் வேதமணனத்துக்கும் சாரமாய். பிறவிப்பினி அறுத்துப் பரமபதம் அளிப்பதாய், மந்திரங்களுக்கு அரசனான எட்டு எழுத்து மந்திரத்தை ஒத்தினார். அதாவது ஓம் நமோ நாராயணாய என்பதாகும். அன்று முதல் ஆழ்வார் நாராயண மந்திரத்தையும், அதன் பெருமையையும், தீருமாலின் தீருக்குணங்களையும் பாடிப்பரவி வரலானார். இவர் அருளிய 1137 பாசுரங்களும் ஆறு ப்ரபந்தங்களாகத் தீவ்யப்ரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன. அவை பெரிய தீருமொழி, தீருக்குறுந்தாண்டகம், தீருநெடுந்தாண்டகம், தீருவெழுக் கூற்றிருக்கை, சிறிய தீருமடல், பெரிய தீருமடல் என்பன. இந்த ஆறு ப்ரபந்தங்களும் வேதத்தில் ஆறு அங்கங்கட்கு ஒக்கும் எனக் கருதுகின்றனர். பெரிய தீருமொழியில் 50 பாசுரங்களும், தீருக்குறுந்தாண்டகத்தில் ஒரு பாசுரமும், தீருநெடுந்தாண்டகத்தில் மூன்று பாசுரங்களும், தீருமடல்களில் ஒவ்வொரு அடியும் தீருவேங்கடவுணைப் பற்றியன.

கொங்கலர்ந்த மலர்க்குருந்தம் என்று தொடங்கும் முதற்பத்து எட்டாம் தீருமொழியில் தீருமலையில் இயற்கை எழிலைக் காட்டி அங்கு உறையும் தீருவேங்கடவுணின் தன்னிகரில்லாத தன்மைகளையும் சுட்டி, அப்படிப்பட்ட மலையை அடைந்து உய்யுமாறு நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார் ஆழ்வார்.

இவ்வாறு தீருமலையையும் அங்கு வாழும் எம்பெருமானைப் பற்றியும் இயம்புவன மற்ற மூன்று பதிகங்களும், இவை பெரும்பாலும் நெஞ்சோடு கீளத்தலாக உள். இன்னும் 15 பாசுரங்கள் பெரிய தீருமொழியில் உள். இவை ஆத்மாவை விரோதிகளிலிருந்து

காத்துத் தீருமாவின் தீருவடிப்பேற்றை தந்தருளும் பொருண்மையினா.

ஆண்டாள்



ஸ்ரீ வி ஸி பு த் தூ ரி ஸ் பெரியாழ்வார் அமைத்த தீருத்துழாய்த் தீருநந்தவனத்தில் அவருக்கு மகளாக ஆடித்திங்கள் பூர் தீருநடசத்திரத்தில் தோன்றியவள் ஆண்டாள். இவளைப் பூதேவியின் அம்சமாகக் கூறுவர். பெரியாழ்வார் புணைந்த மாலையைத் தான் குடி அழகு பார்த்துப் பின் வடபத்திரசாயிக்கு அளித்து மகிழ்ந்தமையால் இவள் குடிக்கொடுத்த நாச்சியார் என்னும் பெயர் பெற்றான். மாணிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழுகில்லேன் என்று தீருமாலுக்கே தன்னை அரப்ப ணி த் து க் கெ கா ண்ட குானப்பூங்கோதை இவள். இவள் காதலன்பில் பாடிய பாசுரங்கள் பள்ளமடைபோல் பாய்ந்து பக்திப் பயிரவளர்ப்பன. இவள் இயற்றியது தீருப்பாவையும் நாச்சியார் தீருமொழியுமாகும். நாச்சியார் தீருமொழியில் பதினாறு பாசுரங்கள் தீருவேங்கடவனைப் பற்றியதாகும். அவற்றுள் விண்ணலீல மேலாப்பு என்னும் பதிகம் மேகவிடுதாக அமைந்துள்ளது. தன்னைக் கலந்து பிரிந்தபோது எம்பெருமான் கார்காலத்தில் வருவதாகச் சொல்லிச் சென்றான். கார்காலமும் வந்தது. மேகங்கள் குழுந்தீருக்கக் கண்டு எம்பெருமான் வரவில்லையே என்று ஏங்கீத் தன் துயரத்தை மேகங்களைப் பார்த்துச் சொல்லி அங்குச் சென்று தூதுமொழியாக உரைக்க வேண்டுகிறாள் இப்பதீகத்தில். குடிக்கொடுத்த சுடர்க்கொடி. விஷ்ணுசித்தர் வாழ்வை. ‘ஆமுக்தமால்யதா’ என்னும் காவியமாக மன்னர் கீருஷ்ணதேவராயர் இயற்றியுள்ளது அறியற்பாலதாகும்.

ஞ்

ஞ்மதே ராமாநுஜாய நம :
இழ்வார் திருவடிகளே சரணம்.

காப்பு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பலகோழி நாறாயிரம்
மல்லாண்ட தீண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வழி செவ்வித்திருக் காப்பு

ஞ்

தனிப்பாசுரங்கள்

வாய்க்காயாழ்வார் அருள்செய்த முதல் திருவந்தூத்

எழுவார் விஷடகொள்வார் ஈன்துழா யானை
வழுவா வகைநினைந்து வைகல்-தொழுவார்
வினைச்சடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச்சடரைத் தூண்டும் மலை .

26

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தித் -திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த வூர்.

37

ஊரும் வரியரவும் ஒண்குறவர் மால்யானை
பேர வெறிந்த பெருமணியைக்-காருநடை
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசரர்
எம்மென்னு மால தீடம்.

38

கிடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சணைமுன் னஞ்சக்-கிடந்த துவும்
நிரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது.

39

பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தி
வெருவிப் புனம்துறந்த வேழம்-இருவிசம்பில்
மீண்டீழுக்கண்டுஅஞ்சும் வேங்கடமே மேலூரர்
கோண்டீழுக்கண்டுகந்தான் குன்று. 40

உணர்வாரார் உண்பெருமை? ஊழிதோறாழி
உணர்வாரார் உன்னுருவந் தன்னை? - உணர்வாரார்?
விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப்
பண்ணகத்தாய்! நீகிடந்த பால். 68

வழிநீண்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழிநீண்ற மூர்த்தியரே யாவர்-பழுதொன்றும்
வாராத வண்ணமே விண்கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம். 76

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும்-நான் கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடற்றான் நடுந்தானே
என்றால் கெடுமாம் இடர். 77

படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள் பைம்புந்
தொடையலோடு ஏந்திய தூபம்-இடையிடையில்
மீண்மாய மாகுணும் வேங்கடமே மேலொருநாள்
மாண்மாய வெய்தான் வரை. 82

உள்கண்டாய் நன்னினாகுசே! உத்தம னன்றும்
உள்கண்டாய் உள்ளுவாருள்ளத்து-உள்கண்டாய்
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தி னுள்ளானென்று ஓர். 99

பொய்க்கயாழுவார் திருவழகனே சரணம்.

புத்தாழ்வார் அருள்செய்த கிரண்டாங் திருவுந்தாந்

சென்றது இலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால்-நின்றதுவும்
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே விண்ணவாதம்
வாயோங்கு தொல்புகழான் வந்து.

25

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் - எனைப்பலரும்
தேவாதி தேவ எனனப்படுவான் முன்னொருநாள்
மாவாய் பிளந்து மகன்.

28

துணிந்தது சிந்தை தழுாயலங்கல் அங்கம்
அணிந்தவன்பேர் உள்ளத்துப் பல்கால்-பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விற்லவேங் கடவனையே
வாய்திறங்கள் சொல்லும் வகை.

33

உளதென் றிறுமாவார் உண்டில்லை யென்று
தளர்த லதனாருகுஞ் சாரார்-அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முழுதோயும்
பாதத்தான் பாதம் பயின்று.

45

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள்-பயின்றது
அணிதிகழும் சோலை அணிநீர் மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால்.

46

நெறியாற் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து
அறியா தீளங்கிரியென்றெண்ணீப் - பிரியாது
புங்கொழகன் வைகும் பொருபுனர் குன்றெண்ணும்
வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு.

53

வெற்பென் நிருஞ்சோலை வேங்கடமென் நிவ்விரண்டும்
நிற்பென்று நீமதிக்கும் நீரமைபோல்-நிற்பென்று
உளங்கோயில் உள்ளம்மைத் துள்ளினேன் வெள்ளத்
திளங்கோயில் கைவிடே வென்று.

54

போதறிந்து வானராங்கள் பூஞ்சனைபுக்கு ஒங்கலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போதுற் ள்ளம்-போது
மணிவேங் கடவன் மறரழிக்கே செல்ல
அணிவேங் கடவன்பேராய்ந்து.

72

பெருகு மதவேழும் மாப்பிழிக்கு முன்னின்று
இருக ணிளமூங்கில் வாங்கி-அருகிருந்த
தேங்கலந்து நீட்டும் தீருவேங் கடம்கண்ண
வான்கலந்த வண்ணன் வரை.

75

பூத்தாழ்வார் தீருவழிகளே சுரணம்.

ஏ

வயாழ்வார் அருள்செய்த மூங்கும் திருவந்தாத்

மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு
நூற்பால் மனம்மைவக்க நொய்விதாம்-நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்
பாதத்தான் பாதம் பணிந்து.

14

சிறந்தன் சிந்தையும் சௌகண்யரவும்
நிறைந்தசீர் நீளக்ச்சி யுள்ளும்-உறைந்ததும்
வேங்கடமும் வெஃகாவும் வேங்குக்கைப் பாடியுமே
தாம்கடவார் தண்டுழோ யார்.

26

சேர்ந்த தீருமால் கடல்குடந்தை வேங்கடம்
நேர்ந்த என் சிந்தை நிறைவிசும்பு-வாய்ந்த
மறைபாடக்முனினந்தன் வண்டுழாய்க் கண்ணி
கிறையாடி யாய் கிறைவ.

30

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்
நூற்கடலும் நுண்ணுால் தாமரைமேல்-பாற்பட்
முந்தார்மனமும் இடமாகக் கொண்டான்
குந்தொசித்த கோபால கன்.

32

இறையாய் நிலைாகி எத்திசையும் தானாய்
மறையாய் மறைபொருளாய் வானாய்ப்-பிறைவாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
உள்ளத்தினுள்ளே உளன்.

39

உள்ளகண்டாய் நல்நிருக்ஷே! உத்தமனென்றும்
உள்ளகண்டாய் உள்ளுவாருள்ளத்து - உள்ளகண்டாய்
விண்ணெணாடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண்ணெணாடுங்கத் தானாந்த மன்.

40

புரிந்து மதவேழம் மாப்பிடியோடு ஊழித்
திரிந்து சினத்தால் பொருது-விரிந்தசீர்
வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே மேலொருநாள்
மண்கோட்டுக் கொண்டான் மலை.

45

தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி-விளங்கிய
வெண்மதியம் தாவெண்ணும் வேங்கடமே மேலொருநாள்
மண்மதியில் கொண்டுகூந்தான் வாழ்வு.

58

பண்ணிடல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் - வண்டு
வளங்கிளாரும் நீள்சோலை வண்பூங் கழகை
இளங்குமரன் தன்விண் ணகர்.

61

விண்ணகரம் வெஃகா விரிதீரைநீர் வேங்கடம்
மண்ணகரம் மாமாட வேஞ்ககை - மண்ணகத்த
தெங்குடந்தை தேனார் தீருவரங்கம் தெங்கோட்டி
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.

62

- தாழ்ச்சடையும் நீள்முழியும் ஒள்மழுவும் சக்கரமும்
சூழுவும் பொன்னானும் தோன்றுமால் - குழம்
தீரண்டானி பாடும் திருமலைமே வெந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய்கிசைந்து 63
- பார்த்த கடுவன் கூணைநீர் நிழற்கண்டு
பேர்த்தோர் கடுவ ளெனப்பேர்ந்து - கார்த்த
களங்கனிக்குத் கைநீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கண்ணறிந்தான் வெற்பு. 68
- வெற்பென்று வேங்கடம் பாடும் வியன்துழாய்
கற்பென்றுக்குடும் கருங்குழல்மேல்-மற்போன்ற
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்
புண்டநா ளொல்லாம் புகும். 69
- புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து அருவி
உகுமதத்தால் கால்கழுவிக்கையால் - மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே
கண்டு வணங்கும் களிரு. 70
- களிரு முகில்குத்தக் கையெடுத் தோடி
ஒளிரு மருப்பொசிகை யாளி- பிளிரி
விழுக்கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழுக்கண்று கொண்டெறிந்தான் குன்று. 71
- குன்றென்றி னாய குறமகளிர் கோல்வனைக்கை
சென்று விலையாடும் தீங்கழைபோய்-வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமா னிடம். 72
- இடம்வலமேழ் புண்ட இரவித்தே ரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் - குடம்நயந்த
கூத்தனாய் நீண்றாள் குரைகழுலே கூறுவதே
நாத்தன்னா ழுள்ள நலம். 73

சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் சூசிவாய்
ஊர்ந்தீயங்கும் வெண்மதியீனாண்முயலைச் - சேர்ந்து
சினவேங்கை பார்க்கும் தீருமகையே ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு.

75

முழந்த பொழுதில் குறவாணர் ஏனாம்
பழந்துமுசால் பைந்தீனைகள் வித்தத் - தழந்தெழுந்த
வேயங்கழைபோய் விண்டிருக்கும் வேங்கடமே மேலொருநாள்
தீவுகழுல்வாய் வைத்தான் சிலம்பு.

89

பேயாழ்வார் தீருவழகனே சரணம்.

ஞ்

தருமழ்க்கைப்பிரான் அருள்ச் செய்தவை நான்முகன் தருவந்தாத்

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை யேத்தக்
குறிப்புனனக்கு நன்மை பயக்க-வெறுப்பனோ?
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தாங்கடத்தும் தன்மையான் தாள்.

34

அழைப்பன் தீருவேங் கடத்தானைக் காணை
இழைப்பன் தீருக்கூடல் கூட - மழைப்பே
ரருவி மணிவரங்றி வந்திழிய யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு.

39

வெற்பென்று வேங்கடம் பாழனேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் - கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நாலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்.

40

காண வூறுகின்றேன் கல்லருவி முத்துதீர
ஒண விழுவி லொலியதிரப் - பேணி
வருவேங் கடவா: என்னுள்ளம் புகுந்தாய்
தீருவேங் கடமதனைச் சென்று.

41

சென்று வணாக்குமினோ சேஞ்சுயர் வேங்கடத்தை
நின்று விலைகெடுக்கும் நீர்மையால் - என்றும்
கழக்கமலை நான்முகளும் கண்மூன்றத் தானும்
அடிக்கமல மிட்டேத்தும் அங்கு.

42

மங்குல்தோப் சென்னி வடவேங் கடத்தானைக்
கங்குல் புதுந்தார்கள் காப்பணிவான் - தீங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே ளானும்
குடையேறத் தாங்குவித்துக் கொண்டு.

43

கொண்டு குடங்கால்மேல் வைத்த குழுவியாய்த்
தண்ட வரக்கன் தலைதாளால் - பண்டெண்ணீப்
போமகுமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே
போம்குமர ருள்ளீர்! புரிந்து.

44

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதும்
பரிந்து படுகாடு நிற்பத் - தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணைருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.

45

வைப்பன் மணிவிளக்கா மாமதியை மாலுக்கென்று
எப்பொழுதும் கைநீட்டும் யானையை - எப்பாடும்
வேடுவனைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே
நாடுவனைத் தாடுதுவேல் நன்று.

46

நன்மனீ வண்ணனுர் ஆளியும் கோளாரியும்
பொன்மணியும் முத்தமும் பூமரமும் - பன்மணிநீ
ரோடு பொருதுருஞும் கானமும் வானரமும்
வேடு முடைவேங் கடம்.

47

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்விலைநோய் தீர்ப்பதுவும் - வேங்கடமே
தானவரை வீழ்த்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை.

48

வீர்றிருந்து விண்ணாள் வேண்டுவோர் வேங்டத்தான்
பால்தீருந்த வைத்தாரே பல்மலர்கள் - மேல்தீருந்த
வாழ்வார் வருமதிபார்த்து அன்பினராய் மற்றவர்க்கே
தாழ்வா யிருப்பார் தமர்.

90

திருச்சுந்த ஸ்ரூத்தம்

செழுங்கொழும் பெரும்பனி பொழிந்திட உயர்ந்தவேய
விழுந்துவாந்தெழுந்து விண்ணபுடைக்கும் வேங்கடத்துள் நின்று
எழுந்தீருந்துதேன்பொருந்து பூம்பொழில்தழைக்காழுஞ்
செழுந்தடங்குடந்தையுள் கீடந்தமா ஓுமல்லையே?

60

கடைந்துபாற்கடல்கீடந்து காலநேரமியைக் கழுந்து
உடைந்தவாலிதன்தனக்கு உதவவந்து இராமனாய்
மிடைந்தஞழும்ரங்களும் அடங்கவெய்து வேங்கடம்
அடைந்தமாலபாதுமே அடைந்துநாளும் உய்மினோ.

81

திருமழிசைப்பிரான் திருவழகனே சுரணம்.

நம்மாழ்வார் கிருஷ்ணப்த திருவாய்வமாழ் 3-ம் பத்து 3-ம் திருவாய்வமாழ்

ஓழிவில் காலமெல்லாம் உடனாய்மன்னி
வழுவிலா அழைமசெய்யவேண்டும்நாம்
தெழுகுரவருவித் திருவேங்கடத்து
எழுல்கொள்சோதி எந்தைத்தந்தைத்தந்தைக்கே.

1

எந்தை தந்தைத்தந்தை தந்தைத்தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர்கோனாடும்
சிந்துபூமகிழும் திருவேங்கடத்து
அந்தமில்புகழுக் காரெழிலண்ணலே

2

அண்ணல்மாயன் அணிகொள் செந்தாமறைக்
கண்ணன் சொங்கனிவாய்க் கருமாணிக்கம்
தெண்ணிரைச்சுணனாநீர்த் திருவேங்கடத்து
எண்ணில்தொல்புகழ் வானவர்சனே.

3

ஏசன்வானவர்க்கென்பன் என்றால் அது
தேசமோ தீருவேங்கடத்தானுக்கு?
நீசேன் நிறைவொன்றுமிலேன் என்கண்
பாசம்வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கே.

4

சோதியாகி எல்லாவுகூம்தொழும்
அழிமூர்த்தியென்றால் அளவாகுமோ?
வேதியர் முழுவேதத்தமுதத்தைத்
தீதில்சீர்த் தீருவேங்கடத்தானையே.

5

வேங்கடங்கள் மெய்ம் மேல்வினைமுற்றவும்
தாங்கள்தங்கட்டு நல்லனவேசெய்வார்
வேங்கடத்துறைவார்க்கு நமவென்னால்
அழும்கடமை அதுசுமந்தார்கடகே.

6

சுமந்துமாமலர் நீர்ச்சுடர்தூபம் கொண்டு
அமர்ந் துவானவர் வானவர்கோ ளோடும்
நமன்றிறும் தீருவேங்கடமநங்கட்டு
சமன்கொள்ளீடுதரும் தடங்குன்றமே.

7

குனரமேந்திக் குளிர்மழைகாத்தவன்
அன்றுகூலம் அளந்தபிரான் பரன்
சென்றுசேர் தீருவேங்கடமாமலை
ஒன்றுமேதொழு நமவினைழுயுமே.

8

ழுயும்மூப்புப் பிறப்புதீறப்புப்பினி
வீயுமாறுசெய்வான் தீருவேங்கடத்து
அழயன் நாள்மலராம் அழத்தாமரை
வாயுள்ளும்மனத்துள்ளும் வைப்பார்கடகே.

9

வைத்தநாள்வரை எல்லைகுறுகிச்சென்று
எய்த்தினைப்பதன்முன்னாம் அடையினோ
பைத்தபாம்பனையான் தீருவேங்கடம்
மொய்த்தசோலை மொய்பூந்தடம்தாழ்வரே.

10

தாள்பரப்பி மண்தாவிய ஈசனை
நீள்பொழில் குருக்கர்ச்சட கோபன்சொல்
கேழிலாயிரத்து இப்பத்தும் வங்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம்புகழுவே.

11

ஆழ்வார் தீருவழக்ளே சுரணம்.

6-ம் பத்து 10-ம் தீருவாய்வமூர்

உ_லக முண்ட பெருவாயா! உ_லப்பில் கீர்த்தி யம்மானே!
நிலவும் சுடர்கு மொளிமூர்த்தி! நெடியாய்! அழியேன் ஆருயிரே!
தீலத முலகுக் காய்நின்ற தீருவேங் கடத்துளம் பெருமானே!
குலதொல் லடியேன் உ_ன்பாதும் கூடு மாறு கூறாயே.

1

கூறாய் நீராய் நிலனாகிக் கொடுவெல் ஈசரர் குலமெல்லாம்
சீரா எறியும் தீருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேரார் சுனைத்தா மரைசெந்தி மலரும் தீருவேங் கடத்தானே!
ஆறா வன்பி லடியேன்உ_ன் னாழிசேர் வண்ணம் அருளாயே.

2

வண்ண மருள்கொ எண்ணிமேக வண்ணா! மாய வம்மானே!
எண்ணம் புகுந்து தீத்திக்கும் அமுதே! சிமையோ ரதிபதியே!
தெண்ண வருவி மணிப்பொன்முத் தலைக்கும் தீருவேங் கடத்தானே!
அண்ணலே உ_ன் னாழிசேர் அழியேற்கு ஆவா வெண்ணாயே.

3

ஆவா! என்னாது உ_லகத்தை யலைக்கும் அசரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழைப்பொழிந்த சிலையா! தீருமாமகள் கேள்வா!
தேவா சுரர்கள் முனிக்கணாங்கள் விரும்பும் தீருவேங் கடத்தானே!
புவார் கழுல்கள் அருவினையேன் பொருந்து மாறு புணராயே.

4

புணரா நின்ற மரமேழ் அன்றையத் தூருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டிழன் நடுவே போன முதல்வாவோ!
தீண்ரார் மேக மெனக்களிறு சேரும் தீருவேங்கடத்தானே!
தீண்ரார் சார்ங்கத்து உ_னபாதும் சேர்வ தழியே ணெந்நானே?

5

எந்நாளே? நாம் மண்ணென்ற இணைத்தாமரை கள்காண்பதற்கின்று
எந்நாளும் நின்று இமையோர்க் கேத்தி இறைஞ்சி இனபினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் தீருவேங் கடத்தானே!
மெய்ந்தா என்றி எந்நாள் உன்னாடுக்கண் அடியேன் மேவுவதே? 6

அடியேன் மேனி யமர்க்கின்ற அழுதே! இமையோ ரதிபதியே!
கொடியா வடுபுள் ஞடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! தீருவேங் கடத்தும் பெருமானே!
நொடியார் பொழுதும் உனபாதும் காண நோலா தாற்றேனே. 7

நோலா தாற்றேன் உனபாதும் காண வென்று நுண்ணுணர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறைநான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்க்குழி விரும்பும் தீருவேங் கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராயே. 8

வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே
செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ஓழுதே எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் தீருவேங் கடத்தானே!
அந்தோ! அடியேன் உனபாதும் அகல கில்லேன் இறையுமே. 9

அகல கில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கையுறை மார்பா!
நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய்! என்னையாள் வானே!
நிகரி லமரர் முனிக்கணங்கள் விரும்பும் தீருவேங் கடத்தானே!
புகலொன் றில்லா அடியேன் உன்னாடுக்கீழ் அமர்ந்து புகுந்தேனே 10

அடிக்கீழமர்ந்துபுகுந்து அடியீர்! வாழ்மி எனன்றென் றநுள் கொடுக்கும்
படிக்கே ழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சட்கோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் தீருவேங் கடத்துக் கிலைபத்தும்
பிழித்தார் பிழித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே. 11

ஆழ்வார் தீருவடிகளே சரணம்.

✽ ✽ ✽

திருவாய்மொழி

கண்ணாவான் என்றும்
மன்னோர் விண்ணோர்க்கு
தண்ணோர் வேங்கட
விண்ணோர் வெற்பனே.

1 ப. 8 தி. 3

எந்தாய் தண்டிருவேங்கடத்துள்ளின்றாய்! இலங்கைசெற்றாய் மராமரம்
பைந்தா னோமுருவ ஒருவாளி கோத்த வில்லா!
கொந்தார் தண்ணாந்துழாயினாய்! அமுதே!

உன்னைன் னுள்ளேகுழமுத்தளம்
மைந்தா வானேரே! இனிஓங்குப் போகின்றதே?

2 ப. 6 தி. 9

போகின்றகாலங்கள் போயகாலங்கள் போகுகாலங்கள் தாய்தந்தையுயிர்
ராகின்றாய் உன்னைநான் அடைந்தேன்விடுவேனோ?
பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமா! தண்வேங்கடம்
மேகின்றாய்! தண்துழாய் விரைநாறு கண்ணீயனே!

2 ப. 6 தி. 10

பற்ப நாபன் உயர்வற வுயரும் பெருந்திரலோன்
எற்பரன் என்னையாக்கிக் கொண்டு எனக்கேதன்னைத்தந்த
கற்பகம் எனஅமுதம் கார்முகில் போலும் வேங்கடநல்
வெற்பன் விசும்போர்பிரான் எந்தைதாமோதரனே.

2 ப. 7 தி. 11

வார்புன வந்தண்ணருவி வடத்திரு வேங்கடத் தெந்தை
பேர்பல சொல்லிப்பிதற்றிப் பித்தரென்றேபிறர்க்கூற
ஊர்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்கநின்றாம்
ஆர்வம் பெருக்குனிப்பார் அமரர் தொழப்புவோரே

3 ப. 5. தி. 8

சொன்னால் விரோதமிது ஆகீலும் சொல்லுவன் கேண்மினோ
என்னாவி லின்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனாவென்று வண்டுமுரல் தீருவேங்கடத்து
என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே

3 ப. 9. தி. 1

மாரி மாறாததன்னாம்மலை வேங்கடத்தன்னைலை
வாரிமாறாதபைப்பும்பொழில்குழ் குருக்கர்நகர்
காரிமாறன்சடகோபன் சொல்லாயிரத்து இப்பத்தால்
வேரிமாறாதபுமேலிருப்பாள் வினைதீர்க்குமே.

4 ப. 5 தி. 11

கட்டெழில்சோலை நல்வேங்கடவாணனைக்
கட்டெழில்தென்குருக்கர்ச் சடகோபன்சொல்
கட்டெழிலாயிரத்து இப்பத்தும்வல்லவர்
கட்டெழில்வானவர் போகமுண்பாரே.

6 ப. 6 தி. 11

விண்மீதிருப்பாய் மலைமேந்நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீதுழல்வாய்! இவற்றுளைங்கும்மறைந்துறைவாய்!
எண்மீதியன்ற புறவண்டத்தாய்! எனதாவி
உள்மீதாடி உருக்காடாதே ஒளிப்பாயோ?

6 ப. 9 தி. 5

நங்கள்வரிவளையாயங்காளோ
நம்முடையேதலர்முன்புநாணீ
நுங்கட்குயாளொன்றுரைக்கும்மாற்றம்
நோக்குகிள்ளேன்னங்கும் காணமாட்டேன்
சங்கம்சளிந்தனசாயிமுந்தேன்
தடமுலைபொன்னிறமாய்த்தளர்ந்தேன்
வெங்கண்பறவையின் பாகன்னங்கோன்
வேங்கடவாணனைவேண்டிச்சென்றே.

8 ப. 2 தி. 1

இன்றிப்போக் கிருவினையும் கெடுத்து
ஒன்றியாக்கைபுகாலமை உய்யக்கொள்வான்
நின்றவேங்கடம் நீள்திலத்துட்ஸளது
சென்றதேவர்கள் கைதொழுவார்களோ.

9 ப. 3 தி. 9

மேயான் வேங்கடம்
காயாமலர்வண்ணன்
பேயார்முலையுண்ட
வாயான்மாதவனே.

10 ப. 5 தி. 6

திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற்கடலேன்தலையே
திருமால்வைகுந்தமே தண்திருவேங்கடமேனநுடலே
அருமாமாயத்துனனதுயிரே மனமேவாக்கேகருமே
ஒருமாநநாடியும்பிரியான்னாழ்பிமுதல்வன்ஓருவனே 10 ப. 7 தி. 8

ஞ் திருவ்ருத்தம்

காண்கின்ற னகளும் கேட்கின்றனகளும் காணில்லைநநாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத்துடம்பர்நம்பும்
சேண்குன்றம் சென்று பொருள்படைப் பான்கற்ற திண்ணனவே. 8

மாயோன் வடதிருவேங்கட நாடவல்லிக்கொடி காள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ? அதுவன்றி வல்வினை யேனும் களியுமள்கும்
ஆயோ? அடும்தொண்டயோ? அறையோ! இதறிவரிதே. 10

கயலோ நுமகண்கள்? என்று களிறுவினவிந்றீர்
அயலோ ரறியிலும் ஈதென்ன வார்த்தை? கடல்கவர்ந்த
புயலோ டூாங்கொண்டல் வண்ணன் புனவேங் கடத்தும்மாடும்
பயலோ விலீர்கொல்லை காக்கின்ற நாளும் பலபலவே. 15

இசைமின்கள் தூதென்று இசைத்தால்இசையிலும் என்தலைமேல்
அசைமின்க ஸென்றால் அசையும்கொலாம்? அம்பொன் மாமணிகள்
திசைமின் மிளிரும் திருவேங்கடத்துவன் தாள்சிமய
மிசைமின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே. 31

ஒண்ணுதல் மாலை யொளிப்பய வாலை விழரந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவை கடாகின்று தேன்நவின்ற
விண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே. 50

முகையோ முழுமுற்றும் போந்தில மொய்யுங் குழன்குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடம்மண்ணென்னாம்
விகையோ வெனுமினி ரும்கண் இவள்பரமே? பெருமான்
மகையோ தீருவேங்கட மென்று கற்கின்ற வாசகமே.

60

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அச்சரச்செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் னாள் கண்க ளாய துணைமலரே.

67

உருகின்ற கன்மங்கள் மேலன ஓர்ப்பில ராய்திவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந் நொந்து பெறார்கொல் துழாய் குழல்வாய்த்
துறுகின் நிலர்தொல்லை வேங்கட மாட்டவும் குழுகின்றிலர்
இறுகின்ற தால்திவளாகம் மெல்லாவி யெரிகொள்ளவே.

81

வர்ய திருவந்தாத்

கல்லும் கணைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென் றாழிந்தனகொல்? ஏபாவம்! - வெல்ல
நெழியான் நிறம்கரியான் உள்புகுந்து நீங்கான்
அழயேனது உள்ளத்தகம்.

68

ஞ்

குலகேரப்பெருமான் கருவிச்செய்த பெருமான் திருவமாழ் 4-ம் திருவமாழ்

ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வெண்டேன்
ஆனேறேழ் வென்றான் அழைமத் தீறமல்லால்
கூனேறு சங்கமிடத்தான்தன் வேங்கடத்துக்
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே.

1

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்குழு
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்புஞ் சோலைத் தீருவேங் கடச்சனாயில்
மீனாய்ப் பிறக்கும்விதியடையே னாவேனே.

2

பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்தீரனும்
துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிழித்து உடனே புகப்பறுவனாவேனே. 3

ஒண்பவன வேகல யுலுவதன் பாற்கடலூள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்குப்
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துச்
செண்பகமாய் நிற்கும் திருவுடையெனாவேனே. 4

கம்பமத யானைக் கழுத்தகத்தீன் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தலமுடையெனாவேனே. 5

மின்னனைய நுண்ணிடையார் உருப்பசீயும் மேனாகையும்
அன்னவர்தம் பாடலோடும் ஆடலை ஆதாரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடாம் அருந்தவத்தெனாவேனே. 6

வானாளு மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வமறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாடும் கருத்துடையெனாவேனே. 7

பிழையேறு சடையானும் பிரமனும் இந்தீரனும்
முறையாய வேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையெனாவேனே. 8

செழியாய வல்விணைகள் தீர்க்கும் திருமாலே
நெழியானே! வேங்கடவா! நின்கோயிலின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
பழியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே. 9

உம்பருல காண்டு ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங்கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் மாவேனே.

10

மன்னியதன் சாரல் வடவேங் கடத்தான்தன்
பொன்னியலும் சேவாங்கள் காண்பான் புரிந்திரைஞ்சிக்
கொன்னவிலும் கூரவேல் குலசே கரண்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பக்தர்களே.

11

குலசேகரப் பெருமான் திருவுழகனே சரணம்.

ஞி

பெர்யாழ்வார் திருமாழ்

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எந்தனை செய்யினும் என்மகன் முகம்நே ரொவுவாய்
வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீ கழதோழவா.

1ப. 4 தி. 3

என்னிது மாயம்? என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாயியன்ன
மன்னு நமுசீயை வாளில் சூழற்றிய
மின்னுமுடியனே! அச்சோவச்சோ வேங்கடவாணனே!

அச்சோவச்சோ. 1ப. 9 தி. 8

தென்னிலங்கை மன்னன் சீரம்தோள் துணிசெய்து
மின்னிலங்குபூண் விப்பனை நம்பிக்கு
என்னிலங்கு நாமத் தனவும் அரசென்ற
மின்னலங்காரற்கு ஓர்கோல் கொண்டுவா

வேங்கடவாணர்கு ஓர்கோல் கொண்டுவா. 2ப. 6 தி. 9

மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்குக்
கச்சொடு பட்டைக்கிழித்துக் காம்பு துக்குவை கீரி
நிச்சலும் தீமைகள் செய்வாய்! நீள்தீரு வேங்கடத்து எந்தாய்!
பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சுட்ட வராய்.

2 ப. 7 தி. 3

போதர்கண்டாகிங்கே போதர்கண்டாய்

போதரேனன்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லி அசலகத்தார்
ஏதேனும்பேசுநான் கேட்கமாட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயோ!
குன்றிருத்தாய்! குடமாடு கூத்தா!
வேதப்பொருளே! என்வேங்கடவா!
வித்தகனே! இங்கேபோதராயே.

2 ப. 9 தி. 6

கழியார் பொழிலணி வேங்கடவா! கரும்போரேரே! நீடுகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய்மாலே
கழிவெங்கானிடைக்கன்றின்பின்போன சீறுக்குட்ச்சிசங்கமல
அடியும்வெ தும்பி உன்கண் கள்சிவந்தாய்

அசைந்திடாய்ந் எம்பிரான்! 3ப. 3 தி. 4

சென்னியோங்கு தண்டிருவேங்கடமுடையாய் உலகு
தன்னைவாழுநின்றநம்பி! தாமோதரா! சத்ரா!
என்னையும்என்னுடைமையும் உன்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே!

5 ப. 4 தி. 1

பெரியாழ்வார் திருவுழகனே சரணம்.

ஞீ

திருப்பாணாழ்வார் அருள்செய்த யைவனாத்பூரான்

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னையாட்படுத்த
விமலன் விண்ணைவர்கோன் விரையார்சிபாழில்வேங்கடவன்
நிமலன் நின்மலன்நீதிவானவன் நீள்மதிளராங்கத்தம்மான் திருக்
கமலபாதம்வந்து என்கண்ணினுள்ளனவாக்கின்றதே.

மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள்
 சந்திசெய்யறின்றான் அரங்கத்துரவினணையான்
 அந்திபோல்நிற்றத்தாடையும் அதன்மேயைனைப்படைத்ததோரெழில்
 உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே.

தீருப்பாணாழ்வார் தீருவழகனே சுரணம்.

ஶ्रீ

தீருமங்கயாழ்வார் அருள்செய்த பார்யத்தீருவமாழ்

1-ம் பத்து 8-ம் தீருவமாழ்

கொங்லர்ந்த மலர்க்குருந்தம் ஒசித்தகோவலன் எம்பிரான்
 சங்குதங்கு தடங்கடல் துயில் கொண்டதாமரைக் கண்ணினான்
 பொங்குபுள்ளினை வாய்ப்பிளர்ந்த புராணர்தம்மிடம் பொங்குநீர்ச்
 சொங்கயல் தீளைக்கும்சுனைத் தீருவேங்கடம் அடைநெஞ்சுமே. 1

பள்ளியாவது பாற்கடல்அரங்கம் இரங்கவன்பேய்முலை
 பிள்ளையாய்வு யிருண்டள்ளதை பிரானவன்பெருகுமிடம்
 வெள்ளியான்கரியான் மணிநிறவண்ணனைன்றிரண்ணி நாள்தொறும்
 தெள்ளியார்வணங்கும்மலைத் தீருவேங்கடம் அடை நெஞ்சுமே! 2

நின்றமாமருதுஇற்றுவீழ்மு நடந்தநின்மலைநேநமியான்
 என்றும்வானவர்கைதொழும் இகணைத்தாமரையுடியைம்பிரான்
 கண்றிமாரிப்பொழுதிடக் கழதாநிரைக்குடிடர்நீக்குவான்
 சென்றுகுன்றமெடுத்தவன் தீருவேங்கடம் அடைநெஞ்சுமே! 3

பார்த்தற்காய் அன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர்
 கோத்துஅங்குலூயர்தம்பாழியில்குரவையிழைந்த எம்கோவலன்
 ஏத்துவார்தம்மனநதுள்ளான் இடவெந்தைமேவிய எம்பிரான்
 தீர்த்தநீர்த்தடஞ்சோலைகூழ் தீருவேங்கடம் அடை நெஞ்சுமே! 4

வண்ணகயான் அவுணர்க்குநாயகன் வேவள்ளியில்சென்று மாண்ணியாய்
 மண்ணகயால்இரந்தான் மராமரமேழும்ளய்தவலத்தினான்
 எண்ணகயான்கிமயத்துள்ளான் இரும்சோலைமேவிய எம்பிரான்
 திண்ணகமாதுயர்தீர்த்தவன் தீருவேங்கடம் அடைநெஞ்சுமே! 5

எண்திரைக்களும் ஏழாலும் வாங்கப் பொன்வயபிற்றில்பெய்து
பண்டுராவிலைப்பள்ளிகொண்டவன்பான்மதிக்குடிடர்த்தவன்
ஒண்திரலவுண்ணுரத் துக்கிரவைத்தவன் ஒள்ளளயிற்றூடு
திண்திரலரியாயவன் தீருவேங்கடமுடைநெஞ்சுசமே!

6

பாரும்நீர்ளிகாற்றினோடு ஒக்காஸமும் இவையாயினான்
பேரும்னூயிரம்பேசுந்ற பிறப்பிலிபெருகுமிடம்
காரும்வார்பணிநீள்விசம்பிடைச் சோருமாழுகில்தோய்தரச்
சேரும்வார்பொழில்குழ் எழில்தீருவேங்கடமுடைநெஞ்சுசமே!

7

அம்பரம்அனைல்கால்நிலம் சலமாகிற்னருமராகேன்
வம்புலாமலர்மேல் மலிமடமங்கைதன்காழுநனவன்
கொம்பினான்ன இடைமடக்குறமாதர் நீரிதணந்தொறும்
செம்புனம்மவைகாவல்கொள் தீருவேங்கடம் அடைநெஞ்சுசமே!

8

பேசுமின் தீருநாமம்எடைமுத்தும் சொல்லிந்று பின்னாரும்
பேசுவார்தமைழயயவாங்கப் பிறப்பறுக்கும்பிராளிடம்
வாசமாமலர்நாறுவார்பொழில் சூழ்தருமழலகுக்கெல்லாம்
தேசமாய்த்திகழும்மலைத் தீருவேங்கடம் அடைநெஞ்சுசமே!

9

செங்கயல்தீளைக்கும்சைனத் தீருவேங்கடத்துறைசெல்வனை
மங்கையர்தலைவன்கலிகண்றி வண்தமிழ்ச்செஞ்சொல்மாலைகள்
சங்கையின்றித்தரித்துஉரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே
வங்மாகடல்வையம்காவலாகி வானுலககாள்வாரே.

10

தீருமாங்கையாழ்வார் தீருவழகனே சரணம்.

1-ம் பக்கு 9-ம் தீருவெழு

தாயேதந்தையென்றும் தாரமேக்களைமக்களென்றும்
நோயேபட்டொழிந்தேன் நூன்னைக்காண்பதோராகையினால்
வேயேய்பூம்பொழில்குழ் விரையார்தீருவேங்கடவா
நாயேன்வந்து அடைந்தேன் நல்கிதீளைன்னைக்கொண்டருளே

1

மாணேய்கண்மடவார் மயக்கிறபட்டு. மாநிலத்து
நானோனாவிதநரகம்புகும் பாவமசெய்தேன்
தேனேய்பும்பொழில்கூழ் திருவேங்கடமாமலைன்
ஆனாய் வந்தடைந்தேன் அழியேனை ஆடகொண்டருளே.

2

கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளான்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா
அன்றேவந்தடைந்தேன் அழியேனை ஆடகொண்டருளே.

3

குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரரம்செய்துமிலேன்
நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்திருவேங்கடவா
அலந்தேன்வந்தடைந்தேன் அழியேனை ஆடகொண்டருளே.

4

எப்பாவம்பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன்
துப்பா: நின்னாழியே தொடர்ந்தேத்தவும்கிறகின்றிலேன்
செப்பார்தீண்வரைகூழ் திருவேங்கடமாமலை என்
அப்பா : வந்தடைதேன் அழியேனை ஆடகொண்டருளே

5

மண்ணாய்நீரளிகால் மஞ்சலாவும் ஆகாசமுமாம்
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்து எய்த்தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார் திருவேங்கடவா :
அண்ணா : வந்தடைந்தேன் அழியேனை ஆடகொண்டருளே

6

தெரியேன்பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயினபின் பிறர்க்கேயுழைத்து ஏழையானேன்
கரிசேர்பும்பொழில்கூழ் கனமாமலை வேங்கடவா :
அரியே ! வந்தடைந்தேன் அழியேனை ஆடகொண்டருளே.

7

நோற்றேன் பல்பிறவி நூன்னைக்காண்பதோராசையினால்
ஏற்றேன் இப்பிறப்பே இடருற்றனன் எம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைகூழ் வேங்கடவா !
ஆற்றேன் வந்தடைந்தேன் அழியேனை ஆடகொண்டருளே

8

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமீசெய்து பாவியானேன்
மற்றேலொன்றறியேன் மாயனே! எங்கள்மாதவனே!
கல்தேன் பாய்ந்தாழுகு கமலச்சனை வேங்கடா!
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.

9

கண்ணாய் ஏழுலகுக்கு உயிராய் எங்கார் வண்ணனை
விண்ணேனார்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை
தீண்ணார்மாடங்கள்குழ் திருமங்கையர்கோன்கலியன்
பண்ணார்பாடல்பத்தும் பயில்வார்க்கு இங்கை பாவங்களே.

10

தீருமங்கையாழ்வார் தீருவழகளே சரணம்

1-ம் பத்து 10-ம் திருவழகாழ்.

கண்ணார் கடல்குழ் இலங்கைக்கு இறைவன்தன்
தீண்ணா கம்பிளக்கச் சரம்செல உய்த்தாய் !
விண்ணேனார் தொழும் வேங்கடமாமலையே
அண்ணா ! அடியே ஸிடரைக் களையாயே.

1

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம்கட்டு அவர்மாளக் கொடிப்புள் தீரித்தாய் !
விலங்கல் குடுமித் தீருவேங்க டமேய
அலங்கல் துளப முழியாய் ! அருளாயே.

2

நீரார் கடலும் நிலதும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் ஏந்தாய்
சீரார் தீருவேங்கட மாமலை மேய
ஆரா வழுதே ! அடியேற்கு அருளாயே.

3

உண்டாய் உறிமேல் நறுநெய் அமுதாகக்
கொண்டாய் குறளாய் நிலம்சுரழியாலே
விண்ணதோய் சீகரத் தீருவேங்கடமேய
அண்டா ! அடியேழுக்கு அருள்புரி யாயே.

4

தூணாய் அதனாடு அரியாய்வுந்து தோன்றிப்
பேணாலவுண னுடலம் பிளந்தீட்டாய் !
சேணார் தீருவேங்கட மாமலைமேய
கோணாகணையாய்! குறிக்கொள்ளனநீயே.

5

மன்னா இம்மனிசப்பிரவியை நீக்கித்
தன்னாக்கித் தன்னின்னருள்செய்யும் தலைவன்
மின்னார்முகில்சேர் தீருவேங்கடமேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சிலுளானே

6

மானேய்மட நோக்கித்திறத்து ஏதிர்வந்த
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா!
தேனே ! தீருவேங்கடமாமலைமேய
கோனே ! என்மனம்குழிகாண்டிருந்தாயே.

7

சேயன் அணியன் என்சிந்தையுள் நின்ற
மாயன் மணிவாளௌரி வெண்தரளங்கள்
வேய்வின்டீர் வேங்கடமாமலைமேய
ஆயனமியல்லது மற்றறியேனே.

8

வந்தாய் என்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்!
நந்தாதகொழுஞ்சுட்டரே ! எங்கள் நம்பீ !
சிந்தாமணியே ! தீருவேங்கடமேய
எந்தாய்! இனியான் உன்னை என்றும்விடேனே.

9

வில்லார்மலி வேங்கடமாமலைமேய
மல்லார்தீரள்தோள் மணிவண்ணனம்மானைக்
கல்லார்தீரள்தோள் கலியன்சொன்னமாலை
வல்லாரவர் வானவராகுவர்தாமே.

10

தீருமந்மகயாழ்வார் தீருவடிகளே சரணம்

2-ம் பக்கு 1-ம் திருமோழி

வானவர் தங்கள் சிற்றைத்தோல் என்னெந்துசமே! இனிதுவற்று மாதவ மானவர் தங்கள் சிற்றை அமர்ந்துவைற்கின்ற எந்றை கானவரிடுகாரகில்புகை ஓங்குவேங்கடம்மேவி மாண்குற என அந்தணர்கு இன்று அழிமைத்தொழில் பூண்டாயே.

1

உறவுசுற்றமென்றொன்றிலா ஒருவன் உகந்தவர் தம்மைமன்மியசெப் பிறவியேகெடுப்பான் அதுகண்டு என் நெந்துசமென்பாய்!

குறவர்மாதர்களோடு வண்டுகுறிஞ்சிமருளிசைபாடும் வேங்கடத்து அறவநாயகர்கு இன்று அழிமைத்தொழில்பூண்டாயே.

2

இண்டையாயினகொண்டு தொண்டர்களேத்துவாருறவோடும் வானிடைக்

கொண்டுபோயிடவும் அதுகண்டுஎன்னெந்துசமென்பாய்!

வண்டுவாழ்வடவேங்கடமலை கோயில்கொண்ட

தனோடும்மீமிசை

அண்டமாண்டமருப்பாற்கு அழிமைத்தொழில் பூண்டாயே.

3

பாவியா துசெய்தாய் என்னெந்துசமே! பண்டுதொண்டுசெய்தாரை மண்மியசை

மேவிஆடுகொண்டுபோய் விசம்பேறவைக்கும் ஏற்றை

கோவிநாயகன்கொண்டலுந்துயர் வேங்கடமலையாண்டு வானவர் ஆவியாயிருப்பாற்கு அழிமைத்தொழில் பூண்டாயே.

4

பொங்குபோதியும்பிண்டியும்முடைப் புத்தர்நோன்பியர் பள்ளி

யுள்ளுறை

தங்கள்தேவுரும் தாங்களுமேயாக என்னெந்துசமென்பாய்!

எங்கும்வானவர்தானவர்நிறைந்தேத்தும் வேங்கடம்மேவி நின்றருள் அங்கணாயகர்கு இன்று அழிமைத்தொழில் பூண்டாயே

5

துவரியாடையர் மட்டையர் சமண்தொண்டர்கள்மண்டியுண்டுபின்னரும் தமரும்தாங்களுமேதழிக்க என்னெந்துசமென்பாய்!

கவரிமாக்கணம்சேரும் வேங்கடம்கோயில்கொண்ட கண்ணார் விசம்பியை

அமரநாயகர்க்கு இன்று அழிமைத்தொழில் பூண்டாயே.

6

தருக்கினால் சமண்செய்து சோறுதன்தயிரினால்தீரனை மிடற்றிடை
நெருக்குவாரலக்கணதுகண்டு என்றெந்துசமென்பாய் !

மருட்கள்வண்டுகள்பாடும் வேங்கடமகோயில்கொண்டதுனோடும்

வானியை

அருக்கண்மேவிநிறபார்க்கு அழைமத்தொழில் பூண்டாயே.

7

சேயன் அணியன்சிறியன்பெரியனென்பதும் சிலர்பேசுக்கேட்டிருந்
தே என்றெந்து மென்பாய்! எனக்கு ஒன்று சொல்லாதே
வேய்கள்ளின்றுவென்முத்தமேசொரி வேங்கடமலைகோயில் மேவிய
ஆயர்நாயகர்க்கு இன்று அழைமத்தொழில் பூண்டாயே.

8

கூடியாழியுரைத்ததே ரைத்தாய் என்றெந்துசமென்பாய்! துணிந்துகேள்
பாழியாழிப்பலரும் பணிந்தேத்திக்காண்கிலர்
ஆடுதாமரையோனுமாசனும் அமரர்கோனும் நின்றேந்தும் வேங்கடத்து
ஆடுகூத்தனுக்கு இன்று அழைமத்தொழில் பூண்டாயே.

9

மின்னுமாமுகீல்மேவு தண்டிருவேங்கடமலைகோயில்மேவிய
அன்னமாய்நிகமுந்த அமரர்பெருமானைக்
கன்னிமாமதீள்மங்கையர்கவிக்கன்றி இன்தமிழாலுரைத்த இம்
மன்னுபாடல்வல்லார்க்கு இடமாகும்வானுலகே.

10

தீருமங்கையாழ்வார் தீருவழகனே சரணம்.

ஸ்ரீ வர்ய தீருவழகந்

அன்றிய வானை னாயிரம் தோஞும்

துணிய அன்று ஆழிதொட்டானை
மின்திகழி குடுமி வேங்கட மலைமேல்

மேவிய வேதுநல் விளக்கை
தென்தியைத் திலத மணையவர் நாங்கைச்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்துநீன் நாமை
வணாங்கிறான் வாழ்ந்தொழிந்தேனே

4.ப.3 தி.8

வேடார்த்திருவேங்கடம் மேயவிளக்கே!
 நாடார்புகழ் வேதியர்மன்னியநாங்கூர்
 சேடார்பொழில்கழ் திருவெள்ளக்குளத்தாப்!
 பாடாவருவேன் வினையாயினபாற்றே.

4.ப. 7 தி.5

வாம்பரியுகமன்னர் தம்உயிர்செக ஜவர்கடகுஅரசளித்த
 காம்பினார் திருவேங்கடப்பொருப்ப; நின்காதலைஅருள் எனக்கு
 மாம்பொழில்தளிர் கோதியமடக்குயில் வாயது துவர்ப்பெய்தத்
 தீம்பலங்களித்தேனதுநுகர் திருவெள்ளறை நின்றானே

5.ப. 3.தி.4.

வெருவாதாள்வாய்வெருவி
 வேங்கடமே! வேங்கடமே! என்கின்றாளால்
 மருவாளால்என்குடாங்கால் வாள்நெடுங்கண்
 துயில்மறந்தாள் வண்டார்கொண்ட
 ஒருவாளன்வானவர்தமுயிராளன்
 ஓலிதிரைர்நீர்ப்பொவம்கொண்ட
 திருவாளன் என்மகளைச்செய்தனகள்
 எங்குணம்நான் சிந்திக்கேனே?

5.ப. 5.தி.1

சிந்தனையைத்தவநிறியைத் திருமாலைப்பிரியாது
 வந்துள்ளமனத்து திருந்த வடமலையை வரிவண்டார்
 கொந்தலைணர்தபொழிற்கோவல் உலகளப்பான்அழ நிமிர்த்த
 அந்தணைனை யான்கண்டது அணிநீர்த்திதன் ரங்கத்தே.

5.ப. 6.தி.7

மான்கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலிமண்
 தான்கொண்டு நாளாலளந்தபெருமானைத்
 தேன்கொண்டசாரல் திருவேங்கடத்தானை
 நான்சென்றுநாழநறையூரில் கண்டேனே.

6.ப. 8தி.1

ஆங்குவெந்நகரத்து அழுந்தும்போது
 அஞ்சேலென்று அழையேனை அங்கேவந்து
 தாங்கு தாமரையன்னபொன்னாரழ
 எம்பிரானை உம்பர்க்கணியாய்நின்ற

வேங்கடத்தரியைப்பரிக்ரியை

வெண்ணென்டு உரவினிடையாப்புண்ட
தீங்கரும்பினைத் தேவைநன்பாலினையன்றி
என்மனம்சிந்தைசெய்யாதே.

7.ப.3.தி.5

எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை
வாசவார்குழலாள்மலைமாங்கதன்
பங்கனைப் பங்கில்லைவத்துக்ந்தான் தன்னைப்
பான்மையைப்பணிமாமதியம்தவழ்
மங்குலைச்சுடறைவடமாமலை
யுச்சியை நச்சிநாம்வணங்கப்படும்
கங்குலைப் பகலைச்சென்றுநாடுக்
கண்ண மங்கையுள்கண்டுகொண்டேனே.

7.ப.10.தி.3

அருங்கோர் வேங்கடம் நீர்மலையென்றுவாய்
வெருவினாள் மெய்யம் வினாவியிருக்கின்றாள்
பெருகுசீர்க் கண்ணபுரமென்றுபேசினாள்
உருக்னாள் உள்ளுமலிந்தாள் திது என்கொலோ?

8.ப.2.தி.3

பண்ணுவாமன்மொழிப்பாகவைமார்
பண்ணமுலையைணதும்நா மென்று
எண்ணுவாரெண்ணமதொழித்து நீபிழைழத்துயக்கருதினாயேல்
விண்ணுவார்விண்ணின்மீதியன்ற வேங்கடத்துளார்
வளங்கொள் முந்தீர்
வண்ணார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு நெஞ்சே!

9.ப.7.தி.4

வலம்புரியாழியனை வரையார்தீரள்தோளன்தன்னைப்
புலம்புரிநூலவனைப் பொழில் வேங்கடவேதியனைச்
சிலம்பியலா ருடைய திருமாலிருஞ்சோகலைநின்ற
நலந்தீகழ்நாரணை நலுகுங்கொல்? என்றநன்னுதலே

9.ப.9.தி.9

பொன்னெனமாமணியை அணியார்ந்ததோர்
மின்னென வேங்கடத்து உச்சியிற் கண்டுபோய்
என்னெனயாளுடை ஈசனென எம்பிரான்
தன்னெனயாம்சென்று காண்டும் தன்காவிலே.

10.ப.1தி.2

சொல்லாய் பைங்கிளியே !
சுடராழி வலனுயாத்த
மல்லார்தோள் வடவேங்கடவனைவரச்
சொல்லாய் பைங்கிளியே.

10.ப.10.தி.5

கண்ணன்மனத் துள்ளேரிற்கவும் கைவனைகள்
என்னோகழுன்ற? இவைனன்மாயாங்கள்?
பெண்ணோனோம் பெண்ணைமேயோம் நிற்க அவன்மேய
அண்ணல்மனையும் அரங்கழும்பாடோமே.

11.ப.3.தி.7

கள்ளத்தால்மாவலியை மூவழிமண்கொண்டளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால்காணேம !
வெள்ளத்தான் வேங்கடத்தாணேழும் கலிகன்றி
உள்ளத்திலுள்ளே உள்ளகண்டாய்சாழிலே

11.ப.5.தி.10

திருக்குறுந்தாண்டகம்

இம்மையை மறுமை தன்னென எமக்குவீடாகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை வியன்திரு வரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னெனத் தீருமலை ஒருமை யானைத்
தன்மையை நினைவார் என்றன் தலைமினச மன்னு வாரே

7

திருநெநுந்தாண்டகம்

நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய்! நினைந்தகச்சி
ஊரகத்தாய்! ஒண்துறைநீர் வெல்கா உள்ளாய்
உள்ளுவா ருள்ளத்தாய்! உலகமேத்தும்

காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா!

காமருபுங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதுள்ள வெஞ்சி ஜூள்ளாய்!
பெருமான்! உன் தீருவழியே பேணி னேனே.

8

வங்கத்தால் மாமணிவந் தூந்து முந்தீர்
மல்லையாய் மதின்கச்சி யூராய் பேராய்
கொங்கத்தார் வளாங்கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய்! பாற்கடலாய் பாரின்மேலாய்
பனீவரையி ஜூச்சியாய்! பவள வண்ணா
எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடு
ஏழழேன் இங்ஙனமே உழிதருகேனே

9

கன்றுமேய்த்து இனிதுகந்த காளாய் என்றும்
கடிபொழில்குழ் கணபுரத்துள்ள கனியே! என்றும்
மன்றமரக்கத்தாழ் மகிழ்ந்தாய்! என்றும்
வடதீருவேங்கடமேய மைந்தா என்றும்
வென்றசுரர் குலம்களைந்த வேந்தே! என்றும்
விரிபொழில்குழ் தீருநறையூர் நீன்றாய் என்றும்
துன்றுகுழல் கருநிறத்துள்ளதுணையே! என்றும்
துணைமுழலமேல் துளிசோரச் சோர்கின் றானே.

16

சீர்ய திருமடல்

சீரார் திருவேங்கடமே..... 69

வர்ய திருமடல்

தென்ன ஜூயர்பொருப்பும் தெய்வ வடமலையும்..... 6
நின்னி மழைதவழும் வேங்கடத்துளம் வித்தகணை 124

தீருமங்கயாழ்வார் தீருவழகனே சரமைம்

✽ ✽ ✽

ஞ

யான்தோள் அருள்ச் செய்த நூச்சியார் திருமாழ்.

3-ம் திருமாழ்.

வின்னீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் !

தெண்ணீர்பாய் வேங்கடத்துளன் தீருமாலும் போந்தானே?

கண்ணீர்கள் முகைக்குவடில் துளிசோரச் சோரவேனைப்

பெண்ணீர்மை யீட்டுக்கும் இது தமக்குலர் பெருமையே.

1

மாழுத்த நீதிசாரியும் மாழுகில் காள்! வேங்கடத்துச்

சாமத்தினிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே

காமத்தீயுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல

ஏமத்தோர் தென்றாலுக்கு இங்கிலக்காய் நாளிருப்பேனே.

2

ஒனிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோடு இவையெல்லாம்

எளிமையால் இட்டுள்ளன ஈழியப் போயினவால்

குளிர்நூவி வேங்கடத்துளன் கோவிந்தன் குணம்பாடு

அளியத்த மேகங்காள்! ஆவிகாத் தீருப்பேனே.

3

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள்! வேங்கடத்துத்

தன்னாகத் தீருமங்கை தங்கியசீர் மார்வர்க்கு

என்னாகத் திளங்காங்கை விரும்பித்தாம் நாள்தோறும்

பொன்னாகம் புல்குதற்குளன் புரிவுடைமை செப்புமினே

4

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாழுகில்காள்! வேங்கடத்துத்

தேன்கொண்ட மலர்சிதறத் திரண்டேறிப் பொழியீர்காள்!

ஊன்கொண்ட வள்ளுக்கிரால் இரண்ணியனை உடலிடந்தான்

தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே

5

சலங்கொண்டு கிளர்தெழுந்த தண்முகில்காள்! மாவலியை

நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழியீர்காள்!

உலங்குண்ட விளங்கனிபோல் உள்ளெலியப் புகுந்துளன்னை

நலங்கொண்ட நாரணைற்குளன் நடனைலோய் செப்புமினே

6

சங்கமா கடல்கடைத்தான் தண்முகில்காள்! வேங்கடத்துச்
செங்கண்மால் சேவுழக்கீழ் அழவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தீன் குழம்பழியப் புகுந்து ஒருநாள்
தங்குமேல் என்னாவி தங்குமென்று உரையிரே.

7

கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள்! வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சௌல்வி
நீர்காலத்து ஏருக்கினம் பழவிலைபோல் வீழ்வேண
வார்காலத்து ஒருநாள்தம் வாசகம்தந் தருளாரே.

8

மதயானை போலெழுந்த மாழுகில்காள்! வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே
கதியென்றும் தானாவான் கருதாது ஓர் பெண்கொழுயை
வதைசெய்தானென்னும்சொல் வையகத்தார் மதியாரே.

9

நாகத்தி னயணையானை நன்னுதலாள் நயந்து உரைசெய்
மேகத்தை வேங்கடக்கோன் விடுதோதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்
ஆகத்து வைத்துரைப் பாரவர்அழியா ராகுவரே.

ஆண்டாள் தீருவுழக்கனே சரணம்.

ஆண்டாள் அருள்செய்த நாச்சியார் தீருவமாழ்.

தையொரு தீங்களும் தரைவிளக்கித்
தண்மண்டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தீருவணிந்து
அழகினுக்கலங்கரித்து அனாங்கதேவா!
உய்யவு மாங்கொனோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே.

1.தி.1

மத்தநன் னாறுமலர் முருக்க மலர்கொண்டு
 முப்போதும் உன்னாடுவனாங்கி
 தத்துவ மிலியன்று நெஞ்சீர்து
 வாசகத் தழித்து உன்னை வைத்தாமே
 கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
 கோவிந்த னென்பதோர் பேரமுதி
 வித்தகன் வேங்கட வாணெனான்னும்
 விளக்கீஸில் புக என்னை விதிக்கிற்றியே

1.தி.3

காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
 வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
 ஓட்டாரா வந்து என் கைப்பற்றித் தன்னொடும்
 கூட்டு மாகீல் நீ கூட்டு கூடலே !

4.தி.3

வெல்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட
 விமலன் எனக்கு உருக்காட்டான்
 உள்ளம் புகுந்து என்னைனாறநவித்து
 நாஞ்சும் உயிர்பெய்து கூத்தாட்டுக்காணும்
 கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதீக்
 களித்திசை பாடும் குயிலே
 மெள்ளவிருந்து மிழற்றி மிழற்றாதுளன்
 வேங்கட வண்வரக் கூவாய்.

5.தி.2

பாடும் குயில்காள் ! ஸதுளன்ன பாடல் ? நல்வேங்கட
 நாடர்நமக்குஒருவாழ்வு தந்தால் வந்துபாடுமின்
 ஆடும் கருளக் கொழியுடையார் வந்துஅருள்செய்து
 கூடுவராயிடல் கூவிநும் பாட்டுக்கள் கேட்டுமே.

10.தி.5

மழையே ! மழையே! மண்புறம்பூசி உள்ளாய் நின்று
 மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேங்கடத்துள் நின்ற
 அழகப் பிரானார்தம்மை என்னென்குத்தகப்படத்
 தழுவிநிற்னாறு என்னைத்ததைத்துக்கொண்டு ஊற்றுவும் வல்கலையே? 10.தி.8

ஆண்டான் தீருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் அருள்செய்த ரோமானுச நூற்றாந்தாக

நின்றவன் கீர்த்தியும் நீள்புனி னும், நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்தனக்கு எத்தனை யின்பந் தரும் உன் ஸிளைணமலர்த்தாள்
என்தனக் கும்அது, இராமா னுசுகிலை யீந்தருளே 76

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம், மாவிருஞ் சோலையென்னும்
பொருப்பிடம், மாயனுக் கென்பர்நல் லோர், அவை தம்மொடும்வந்து
இருப்பிடம் மாயன் இராமானுசன்மனத்துவின்று அவன்வந்து
இருப்பிடம் என்றன் இதயத்துள்ளே தனக்கின்புறவே. 106

திருவரங்கத்தமுதனார் திருவுழக்களே சரணம்.

ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் அருள்செய்தது

கண்ணனாம் யினையெமக்குக் காட்டும் வெற்பு
கடுவினைய ரிருவினையும் கழியும் வெற்பு
தீண்ணமிது வீடென்னாத் தீக்கும் வெற்பு
தெளிந்தபெருந் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகலிதென்னப் புகழும் வெற்பு
பொன்னுலகில் போகமெல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணைவரும் மண்ணைவரும் விரும்பும் வெற்பு
வேங்கடவெற் பெனவிளாங்கும் வேத வெற்பே

(அதிகாரஸாங்கரவூம்-43)

ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் திருவுழக்களே சரணம்

ஸ்ரீ மணவாள மாழுஷ்கள் அருள்செய்த திருவோய் நூற்றாந்தாக
ஒழிவிலாக காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு - எழுசிகர
வேங்கடத்துப் பாரித்த மகிக்கநலகுஞ்சேர் மாறன்
பூங்கழுலை நெஞ்சே! புகழ் 23

உலகுய்ய மாற்றின்ற யுயர் வேங்கடத்தே
அலர்மகளை முன்னிட்டவன்றன் - மலரழியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ்மாறன்றாளினையே
உன் சரணாய் நெஞ்சமே! உன். 60

ஐயர் திருவுழக்களே சரணம்.

